

CDB கிரெடிட் கார்ட் தவணை முறை (EMI) திட்டங்கள்

உங்கள் CDB கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி எந்தவொரு விற்பனையாளரிடமிருந்தும் நீங்கள் விரும்பும் எந்தவொரு பொருளையும் வாங்கும் வசதியை அனுபவித்திட எங்களுடைய நெகிழ்வான EMI திட்டங்களுடன் உங்கள் கட்டணத்தை இலகுவாக மாதாந்த தவணைகளில் செலுத்துங்கள்.

பொதுவான EMI திட்டம்

ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட கொள்வனவுகளை (ATM மூலம் பணம் எடுப்பதைத் தவிர்த்து) 3, 6, 12 அல்லது 24 மாதங்களுக்குள் செலுத்துவதற்கு ஏற்ப வசதியான தவணைகளாக மாற்றிக்கொள்ள, ஒரு சிறிய செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்துங்கள்.

- மொத்த EMI தொகை (கொள்முதல் + செயலாக்க கட்டணம்) உங்கள் கிரெடிட் கார்ட் வரம்பிற்குள் இருக்க வேண்டும்.
- EMI ஐ வடிவமைக்கும் நேரத்திலும், ஒவ்வொரு பில்லிங் சுழற்சிக்கு முன்பும், அதிகப்படியான கட்டணங்களைத் தவிர்க்க, செயலாக்கக் கட்டணத்தை ஈடுகட்ட போதுமானளவு மிகுதி இருப்பதை உறுதிசெய்யவும்.
- மாதாந்த தவணை கட்டணங்கள் உங்கள் கார்ட் கணக்கிலிருந்து தன்னியக்கமாக கழித்துக்கொள்ளப்படும்.
- ஒரே நேரத்தில் எத்தனை பரிவர்த்தனைகளையும் EMI ஆக மாற்றலாம்.

தவணைக்காலம்	3 மாதங்கள்	6 மாதங்கள்	12 மாதங்கள்	24 மாதங்கள்
செயலாக்க கட்டணம்	3%	5.5%	10%	20%

விரிவான வட்டி விகிதங்கள் மற்றும் காலவரையறை பற்றி தகவல்களுக்கு, தயவுசெய்து <https://www.cdb.lk/products/cards/credit-cards> க்கு செல்லுங்கள்.

தவணைக்காலம் முடிவதற்குள் EMI ஐ முன்கூட்டியே செலுத்தினால், மீதமுள்ள தொகையில் 4% முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் மற்றும் நிலுவையில் உள்ள செயலாக்கக் கட்டணம் ஆகியவை அறவிடப்படும்.

0% EMI திட்டம்

தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளில் கிடைக்கும் எங்களுடைய 0% EMI தெரிவுடன் உங்கள் கொள்வனவை இன்னும் மலிவு விலையில் மேற்கொள்ளுங்கள். வட்டி இன்றி 3, 6, 12 அல்லது 24 மாதங்களுக்கு செலவுகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

ரூ. 100,000 க்கு மேல் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு (ATM மூலம் பணம் எடுப்பது தவிர) கிடைக்கும்,

- விமான டிக்கெட்டுகள் அல்லது வெளிநாட்டு சுற்றுலா பக்கேஜ்கள்
- கல்வி/பல்கலைக்கழக கட்டணம்
- வைத்தியசாலை கட்டணம்
- சோலார் (Solar) லீசிங்
- வீட்டு உபகரணங்கள் (மின்னணு பொருட்கள் மற்றும் தளபாடங்கள்)

இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஐந்து பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு தகுதியுடையது மற்றும் மாதாந்த தவணைகள் உங்கள் கார்ட் கணக்கில் தன்னியக்கமாக வசூலிக்கப்படும்.

தவணைக்காலம் முடிவதற்குள் EMI ஐ முன்கூட்டியே செலுத்தினால், மீதமுள்ள தொகையில் 4% முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் மற்றும் நிலுவையில் உள்ள செயலாக்கக் கட்டணம் ஆகியவை அறவிடப்படும்.

EMI திட்டங்களுக்கான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

1. கிடைக்கும் EMI தவணைகள்: 3, 6, 12 மற்றும் 24 மாதங்கள்.
2. தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக் காலத்தில் மாதாந்த தவணைகள் சமமாகப் பிரிக்கப்படுகின்றன.
3. CDB கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி (CDB) EMI வசதியை வழங்குகிறது.
4. EMI க்கு தகுதியான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கொள்முதல் தொகைகளை நிர்ணயிக்கும் உரிமையை CDB கொண்டுள்ளது.
5. EMI கிடைப்பது உங்கள் அட்டையின் கிடைக்கக்கூடிய கடன் எல்லை மற்றும் CDB இன் விருப்பத்தைப் பொறுத்தது.
6. EMI க்கு விண்ணப்பிக்க, நீங்கள் கொள்வனவு செய்த 30 நாட்களுக்குள் எங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணித்தியாலமும் இயங்கும் வாடிக்கையாளர் சேவை துரித இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள்.

- (011) 7121121 — World/Platinum cards
- (011) 7121122 — Standard/Gold/Titanium cards

7. தாமதமாக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் (தவறான கணக்குகள்) EMI க்கு தகுதியற்றவர்கள்
8. குறைந்தபட்ச தவணைகளை தொடர்ச்சியாக 4 மாதங்களுக்கு செலுத்த தவறினால், நிலுவையில் உள்ள முழு EMI தொகையும் உங்கள் அட்டையின் மொத்த நிலுவைத் தொகையுடன் இணைக்கப்படும்.
9. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எந்தவொரு நேரத்திலும் முன்னறிவிப்பு இன்றி மாற்றியமைக்கவோ அல்லது புதுப்பிக்கவோ CDB உரிமையைக் கொண்டுள்ளது. புதுப்பிப்புகள் எங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்படும்:

<https://www.cdb.lk/ta/products/cards/credit-cards>